இணைப்பு I

[397-ம் பக்கத்தில் 757-ஆம் எண்ணுள்ள வெள்ளிக் குறியிட்ட வினாவிற்குரிய விடையைக் காண்க.]

மதுரை மாவட்டத்தில் கவனத்திலிருக்கும் நீர்த்தேக்கத் திட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்படுகிறது :—

(அ) மைய அரசு நீர் மின் திட்ட ஆணைக் குழுவின் கவனத்திலுள்ள திட்டங்கள்—

பெரியாறு முன்னேற்றத் திட்டம்.

(ஆ) அரசின் கவனத்திலுள்ள திட்டங்கள்—

பெரியகுளம் தாலுக்காவில் வராக நதியில் குறுக்கே (சோத்துப்பாறை) ஓர் நீர்த்தேக்கம் அமைத்தல்.

(இ) புலனாய்விலுள்ள திட்டங்கள்—

(1) வேதசாத்தூர் தாலுக்காவில், அழகாபுரி கிராமத்திற் கருகில் கோடகனார் நீர்த்தேக்கத் திட்டம்.

(2) திருமங்கலம் தாலுக்காவில், தங்கல்சேரி கிராமத்திற் கருகில் கவுண்டா நதி நீர்த்தேக்கத் திட்டம்.

(3) பெரியகுளம் தாலுக்காவில் கல்லாரின் குறுக்கே குதிரையார் நீர்த்தேக்கத் திட்டம்.

(4) பெரியகுளம் தாலுக்காவில் கல்லாரின் குறுக்கே குப்பாம்பாறை நீர்த்தேக்கத் திட்டம்.

(5) மேலூர் தாலூக்காவில் நத்தம் கிராமத்திற் கருகில் திருமணிமுத்தார் நீர்த்தேக்கத் திட்டம்.

(6) பழனி தாலுக்காவில் ஆயக்குடி கிராமத்திற்கருகில் வரதாமாநதி நீர்த்தேக்கத்திட்டம்.

(7) உத்தமபாளையம் தாலுக்காவில் ஆனமலையன்பட்டி கிராமத்திற்கருகில் வரட்டாரின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்தல்.